

baki' **ba:ay**

binSi' 'inay ra:i' kas'oehaez ila, roSa' 'ima 'ol'olae'an biyae' ray
haSan babaw, tinokoeH temne' ila. kita'en ni baki' nak 'am komita' ka
kano' 'ima kayzaeh. ray kamra:waS lakorkoring 'omoe'oe: Sa' " baki'
ba:ay, yami 'am lobih ila! " hi baki' bazae' ma' **tiSkobae:oeH** Sa' " 'a:ay!
wa:i' naehan o! " hini tatini' hiya'? 'ampowa' korkoring Somin baki' **ba:ay**
hi siya?

baki' **ba:ay** hi 陳文郁, noka mae'iyah tinosas'i: ka " 西瓜大王 ".
kakhayza'an ray 'ima korkoring na, siya komita' hi yaba' 'oya' 'oka' ka
rayhil babae:iw 'ima kayzaeh ka binSi' noka por'oe' a boway, 'isa:a'
kin 'omahowiS Sinorater nasiya 'oka' ka mae'iyah mowa:i' bae:iw. ray 17
tinal'oemaeh, siya rengreng papama' ka 'otobay 'ana hayno' ma' 'oSa'en,
rima' ray pinatiyyay Sakira:a' noka ralom, ra:i' ki kawaS pinak'aewhay ka
binSi'. mae'iyah papa'aehae' komoSa' " haba:an somi'ael ka **ba:ay**
kayzaeh a ta:an, ka **ba:ay** 'i:zo' kayzaeh ay 'oka' ka pipis? " 'isa:a' siya
tatoroe'toroe' ila, pawka' 3 tinal'oemaeh ka kinilwa'is, ray taywan hayza'
ila ka **ba:ay** 'inoka' ka pipis koSa'en " 鳳山 1 號 ".

haysani **ka mae'iyah** 'okik 'akoey ka sini'ael. **ka** tongkowa: ni baki'
ba:ay ma' talba:awen sase:ez ila. 'aeiae' naehan ka warwarang Sapang
rarahoe' o 'okik 'anhil, korkoring 'okik Sarara', nisiya ma' pakayzaeh
hayza' ila ka warwarang 'ima sase:ez. 'okay taeaes 'am tomalam, 'okay
taeaes 'am tomalba:aw, matawaw siya 'okik hopay.

baki' **ba:ay** komoSa' " por'oe' boway So: kayzaeh ka pinamowa',
pakayzaeh ka kin'i'iyah noka kamamamowa'. kayzaeh ila ka
kin'i'iyah, 'al'alak honay 'asang, 'asang ma' 'am hayza' ila ka
wa'is ". 'isa:a' siya 'okay Sangay tomalam 'am tatoroe'toroe' ka binSi'
tatokoeh. nisiya binSi' noka por'oe' ki boway 1 siyan Sinrahoe' kin **'akoey**,
nak tarol 'iniyabolalas, tali' 'ima hes'ezan, lilom 'ima ngangilaehan ka
kowis..., nisiya hayza' kapatawan nom SomobinSi', 'ima kayzaeh ka
binSi' Sarara'en noka Say kabih no wasal.

ni baki' **ba:ay** Sinorater ka **ba:ay** 2 kabohoel Sinrahoe' hayza',
Sitibae:iw ray kabih o kabih no wasal, 'oka' o saboeh binSi' noka **ba:ay** So:
4 hayza' 1 Sinorater nisiya, 'isa:a' maylal'oz Siro:o' ka " 西瓜大王 ".

西瓜爺爺

種子從土裡冒出來，兩片葉子連在莖上，看在老爺爺眼裡像珍奇異寶。一群小朋友說：「西瓜爺爺，我們要回家了！」老爺爺也說：「還要再來哦！」這位爺爺是誰呢？

「西瓜爺爺」陳文郁，人稱「西瓜大王」，小時候家裡沒錢買好的種子，17 歲時，他常騎摩托車到各地農田，記錄水分、土壤、氣候對種子的影響。有人說：「西瓜裡能不能沒有籽？」他因此花費三年努力研究，研發出無籽西瓜「鳳山 1 號」。

現代人吃不多，冬瓜也被他改良變小。以前番茄大卻不甜，小孩不愛吃，他也改良成了聖女小番茄。

他說：「作物種得好可以改善農民的生活，生活變好，年輕人願意留在農村，農村就有生命力。」他不停研究蔬果品種，培育一千多種新蔬果，像白色茄子、綠色苦瓜、紅皮南瓜等，他所培育的種子被大家所喜愛。

他培育了兩百多種的西瓜，是所有西瓜品種的四分之一，果然是「西瓜大王」。